

மாதிரி வினாத்தாள்
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு - பகுதி III

12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

II. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

Time : 01:15:00 Hrs

Total Marks : 100

5 x 1 = 5

பகுதி - அ

- 1) ஒரு நிறுவன வங்கி இருப்பு ரூ 10,000, சரக்கிருப்பு ரூ.36,500, பற்பல கடனாளிகள் ரூ. 63,500 மற்றும் முன்கூட்டி செய்த செலவுகள் ரூ.1,000. எனில் நடப்புச் சொத்துக்களின் மதிப்பு.....ஆகும்.
(a) 1,01,000 (b) 1,10,000 (c) 1,11,000
- 2) நீர்மைச் சொத்துக்கள் என்பது.....
(a) நடப்புச் சொத்துக்கள் - சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள்.
(b) நடப்புச் சொத்துக்கள் + சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள். (c) நடப்புச் சொத்துக்கள் - வங்கி மேல்வரைப் பற்று.
- 3) இருப்பு நிலைக் குறிப்பின்படி சாதாரணப் பங்கு முதல் ரூ.2,00,000 காப்பும் மிகுதியும் ரூ.50,000. முன்னுரிமைப் பங்கு முதல் ரூ.1,00,000. நீண்ட காலக் கடன் ரூ.75,000 மற்றும் கடனீட்டுப் பாத்திரம் ரூ.50,000 எனில் பங்குதாரர் நிதி.....ஆகும்.
(a) ரூ. 4,25,000 (b) ரூ. 4,75,000 (c) ரூ. 3,50,000
- 4) நிகர விற்பனை மற்றும்.....இடையேயான வேறுபாடு மொத்த இலாபம் ஆகும்.
(a) விற்பனைப் பொருளின் அடக்க விலை (b) கடன் விற்பனை (c) மொத்த விற்பனை
- 5) ஒரு நிறுவனத்தின் நடப்புச் சொத்துக்கள் ரூ.60,000 மற்றும் நடப்பு பொறுப்புகள் ரூ.30,000 எனில் நடப்பு விகிதம்.....ஆகும்
(a) 1 : 2 (b) 1 : 1 (c) 2 : 1

பகுதி - ஆ

5 x 5 = 25

- 6) பின்வருவனவற்றிலிருந்து நடப்பு விகிதத்தைக் கணக்கிடுக .

ரூ.

கையிருப்பு ரொக்கம்	2,00,000
பற்பல கடனாளிகள்	80,000
சரக்கிருப்பு	1,20,000
பற்பல கடனீந்தோர்	1,50,000
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்கள்	50,000

- 7) கடனாளிகள் - விற்பனை விகிதத்தைக் கணக்கிடுக .

ரூ

மொத்த விற்பனை	7,50,000
விற்பனைத் திருப்பம்	50,000
தொடக்கக் கடனாளிகள்	1,17,000
இறுதிக் கடனாளிகள்	83,000

- 8) பின்வருவனவற்றைக் கொண்டு கடனாளிகள் - விற்பனை விகிதத்தைக் கணக்கிடுக .

ரூ

ரூ

கடன் விற்பனை	1,75,000	ரொக்க கடனாளிகள்	35,000
விற்பனைத் திருப்பம்	10,000	தொடக்கக் கடனாளிகள்	8,000
இறுதிக் கடனாளிகள்	12,000		

- 9) பின்வருவனவற்றைக் கொண்டு கடனீந்தோர் - கொள்முதல் விகிதத்தைக் கணக்கிடுக .

ரூ

ரூ

மொத்தக் கொள்முதல்	85,000	ரொக்க கொள்முதல்	20,000
கொள்முதல் திருப்பம்	5,000	தொடக்கக் கடனீந்தோர்	25,000
இறுதிக் கடனீந்தோர்	15,000		

- 10) நீர்மை விகிதத்தைக் கணக்கிடுக .

ரூ.

நடப்புச் சொத்துக்கள்	20,000
சரக்கிருப்பு	3,000
முன்கூட்டிச் செலுத்திய செலவினங்கள்	1,000
நடப்புப் பொறுப்புகள்	8,000

பகுதி - இ

3 x 20 = 60

- 11) பின்வரும் மும்பை இன்டஸ்ட்ரிஸ் லிமிடெட்டின் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து புற-அக விகிதம், உரிமையாளர் விகிதம், நடப்பு விகிதம், நிலைச் சொத்துகள்-விற்பனை விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுக. 2005 மார்ச் 31-ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
பங்கு முதல்	1,00,000	நிலைச் சொத்துகள்	1,20,000
பொதுக்கப்பு	20,000	நடப்புச் சொத்துகள்	80,000
கடனீட்டுப் பத்திரம்	30,000		
நடப்புப் பொறுப்புகள்	50,000		
	2,00,000		2,00,000

- 12) பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து கணக்கிடுக. (1) நடப்பு விகிதம், (2) நீர்மை விகிதம், (3) புற-அக பொறுப்புகள் விகிதம், (4) உரிமையாளர் விகிதம், ஜாஸ்மின் நிறுமத்தின் 2004 மார்ச் 31ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
பங்கு முதல்	20,000	நற்பெயர்	12,000
காப்புகள்	10,000	நிலைச் சொத்துகள்	28,000
கடன்கள்	16,000	சரக்கிருப்பு	8,000
கடனீந்தோர்	10,000	கடனாளிகள்	4,000
வங்கி மேல்வரைப் பற்று	4,000	பெறவேண்டிய மாற்றுச் சீட்டுகள்	2,000
		ரொக்கம்	6,000
	60,000		60,000

- 13) பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து நடப்பு விகிதம், நீர்மை விகிதம், துல்லிய நீர்மை விகிதம், கடனாளிகள் விற்பனை மற்றும் கடனீந்தோர் கொள்முதல் விகிதத்தைக் கணக்கிடுக. இருப்புநிலைக் குறிப்பு

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
நேர்மைப் பங்கு முதல்	55,000	நிலம் மற்றும் கட்டடம்	20,000
முன்னுரிமைப் பங்கு முதல்	15,000	இயந்திரம்	22,000
பொதுக் காப்பு	25,000	அறைகலன்	3,000
கடனீட்டுப் பத்திரங்கள்	35,000	சரக்கிருப்பு	47,000
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுகள்	3,000	பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுகள்	10,000
வங்கி மேல்வரைப் பற்று	3,000	கடனாளிகள்	23,000
கடனீந்தோர்	8,000	குறுகியகால முதலீடுகள்	5,000
செலுத்த வேண்டிய செலவுகள்	6,000	முன்கூட்டிச் செலுத்திய செலவுகள்	1,000
		ரொக்கம்	19,000
	1,50,000		1,50,000
